



சபரகமுவ மாகாணக் கல்வித்திணைக்களம்
வாரந்தப்பாடசாலை

பாடம்:வணிகமும் கணக்கிட்டுக் கல்வியும்

வாரம் செப்டம்பர் 06- செப்டம்பர் 10 2021

தரம் 10

தெஹியோவிடகல்வி வலயம்

பயிற்சி 1

ரவி வணிகத்தின் 2020 மே மாதத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் கீழே தரப்பட்டுள்ளது

2020.01.01	ரூபா 100,000 மூலதனமாக இடப்பட்டு வணிகம் ஆரம்பிக்கப்பட்டள்ளது
2020.01.03	பெற்ற வங்கிக் கடன் ரூபா 30,000
2020.01.05	தளபாடக் கொள்வனவு ரூபா 20,000
2020.01.06	காசுக் கொள்வனவு ரூபா 5,000
2020.01.08	தாரிக்கிடம் ரூபா 5,000 நெுமதியான சரக்குகளை கடனுக்கு கொள்வனவு செய்தார் (பட்டியல் இல. 50)
2020.01.09	வணிகத்தின் சம்பளக் கொடுப்பனவு ரூபா 10,000
2020.01.11	வருமானப் பற்றுச்சீட்டு ரூபா 30,000
2020.01.14	காசுக்கு விற்பனை ரூபா 75,000
2020.01.15	பூர்ணிமாவிடமிருந்து ரூபா 30,000 பெறுமதியான இருப்புக்கள் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்டது (பட்டியல் இல. 68)
2020.01.17	காப்புறுதிக் கட்டணம் ரூபா 6,000
2020.01.19	ரூபா 10,000 பெறுமதியான பொருட்கள் கமலாவுக்கு கடனுக்கு விற்பனை செய்யப்பட்டது. (பட்டியல் இல. 32)
2020.01.19	ரவி தனது மகனின் மேலதிக வகுப்பிற்கு கட்டணம் செலுத்த ரூபா 2,000 வணிகத்திலிருந்து பெற்றுக் கொண்டார்.
2020.01.20	ஹேமாவல் வணிகத்திடமிருந்து ரூபா 15,000 நெுமதியான சரக்குகளை கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்டது (பட்டியல் இல. 95)
2020.01.20	ரூபா 20,000 பெறுமதியான பொருட்கள் சந்நாவுக்கு கடனுக்கு விற்பனை செய்யப்பட்டது. (பட்டியல் இல. 35)
2020.01.24	கமலாவிடமிருந்து ரூபா 5,000 உம் சந்தைவிடமிருந்து ரூபா 15,000 பெற்றுக் கொண்டார்.
2020.01.28	மேலதிக மூலதனமாக ரூபா 22,000 ஈடுபடுத்தப்பட்டது

தேவை,

முடிவடைந்த மாதத்திற்குரிய (2020.01.31)

- 1) காசுக்கணக்கு
- 2) கொள்வனவு நாட்குறிப்பு
- 3) விற்பனை நாட்குறிப்பு
- 4) உரிய பேரேட்டு கணக்குகள்
- 5) 2020.01.31 இலுள்ளபடியான பரீட்சை மீதி